

FIRST INFORMATION REPORT

TAMIL NADU POLICE  
INTEGRATED INVESTIGATION FORM-I

முதல் தகவல் அறிக்கை  
(Under Section 154 Cr.P.C.)  
(குற வி.தொ பிரிவு 154 இன் கீழ்)

1. District: **Thiruvallur** PS: **U&AC**, காவலநிலையம்  
Year: **2024** ஆண்டு  
FIR No.: **03/AC/2024/TVL** மு.த.அ. எண்  
Date: **27.02.24** நாள்  
at **12.00 hrs.**

2. (i) Act சட்டம்: **The Prevention of Corruption Act 1988**  
(ii) Act சட்டம்: **Corruption Act 1988**  
(iii) Act சட்டம்: **(as amended in 2018)**  
(iv) Other Acts & Sections பிற சட்டங்களும், பிரிவுகளும்:

3. (a) Occurrence of Offence Day: **26.02.24** Date from: **26.02.24** Date to: **12.00 hrs**  
குற்ற நிகழ்வு நாள்: நாள் முதல்: நாள் வரை  
Time Period: **12.00 hrs** Time from: **12.00 hrs** Time to: **12.00 hrs**  
நேர அளவு: நேரம் முதல்: நேரம் வரை

(b) Information Received at PS. Date: **27.02.24** Time: **10.00 hrs**  
காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்த நாள்: நேரம்

(c) General Diary Reference: Entry No(s): **10.00 hrs** Time: **10.00 hrs**  
பொது நாட்குறிப்பில் பதிவு விவரம் எண்: நேரம்

4. Type of Information: Written/ Oral: **Oral statement given by the complainant and recorded by me as complaint.**  
தகவலின் வகை: எழுத்து மூலம் / வாய் மொழியாக

5. Place of Occurrence (a) Direction and Distance from PS: **North, 30kms.**  
குற்ற நிகழ்விடம் (அ) காவலநிலையத்திலிருந்து எவ்வளவு தூரமும், எத்திசையும்

Beat Number: **Uthukkottai TNEB office, Thiruvallur District.**  
முறைக் காவல் எண்: முகவரி

(c) In case outside limit of this Police Station, then the Name of P.S.: **Uthukkottai TNEB office, Thiruvallur District.**  
இக்காவல் நிலைய எல்லைக்கப்பால் நடந்து இருக்குமாயின், அந்நிலையில் அந்த கா.நி.பெயர் மாவட்டம்

Complainant / Informant (a) Name: **Tr. B.S. Venugopal** (b) Father's/ Husband's Name: **Tr. Srinivasulu.**  
குற்றமுறையிட்டாளர்/ தகவல் தந்தவர் பெயர்: தந்தை / கணவர் பெயர்

(c) Date / Year of Birth: **39** (d) Nationality: **39** (e) Passport No.: **39**  
நாள் / பிறந்த ஆண்டு: நாட்டினம்: வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்:

Date of Issue: **39** Place of Issue: **39**  
வழங்கப்பட்ட நாள்: வழங்கப்பட்ட இடம்:

(f) Occupation: **Private Company** (g) Address: **East Street, Velamakandriga Village, Uthukkottai Taluk, Thiruvallur District.**  
தொழில்: முகவரி:

7. Details of Known/Suspected/Unknown accused with full particulars. (Attach separate sheet if necessary)  
தெரிந்த / ஐயப்பாட்டிற்குரிய / தெரியாத குற்றஞ்சாட்டப்பட்டவரின் முழுமையான விவரங்கள் (தேவையெனில் தனித்தாள இணைக்கவும்)

**Tr. Ramamoorthy, Assessor, TNEB, Uthukkottai,**

8. Reasons for delay in reporting by the complainant / Informant:  
குற்றமுறையிட்டாளரால் / தகவல் கொடுப்பவரால் முறையிட்டதில் தகவல் கொடுப்பதில் தாமதம்  
**- No delay. -**

9. Particulars of properties stolen / involved (Attach separate sheet if necessary)  
கவனம் / கவனிதற்குள்ளான சொத்துக்களின் விவரம் (தேவையெனில் தனித் தாளில் இணைக்கவும்)  
Demanded bribe amount Rs. 4500/-

10. Total value of properties stolen / involved  
கவனம் / கவனிதற்குள்ளான சொத்துக்களின் மொத்த மதிப்பு

11. Inquest Report / Un-natural death Case No. If any  
பிண பிசாரவை அறிக்கை / இயற்கைக்கு மாறான இறப்பு என் ஏதேனும் இருந்தால்

12. FIR Contents (Attach separate sheet, if required)  
முதல் தகவல் அறிக்கையின் சுருக்கம். (தேவையெனில் தனித்தாளில் இணைக்கவும்)

Submitted :- When I present at Thiruvallur  
Vigilance and Anti Corruption office on 27.02.24 at  
10.00 hrs one complainant Tr. B.S. Venugopal age 39,  
S/o Srinivasalee, East Street, Velamakandinger village  
Uthukkottai Taluk, Thiruvallur District, appeared  
before me and gave his oral statement as complaint  
against the accused Tr. Ramamoorthy, Assessor,  
TNEB, Uthukkottai Tk, Thiruvallur Dt, and the  
Same was recorded by me it as follows.

[ FIR contents will follow in the next separate  
page.... ]

13. Action taken : Since the above report reveals commission of offence(s) u/s as mentioned at item No.2 registered the case and took up the investigation / directed ..... Rank ..... to take up the investigation / Refused investigation / transferred to PS.....on point of jurisdiction.

எடுக்கப்பட்ட நடவடிக்கை : மேலே குற்ற முறையீட்டில் உள்ளவை பிரிவு 2ல் கூறப்பட்ட சட்ட பிரிவுப்படியான குற்றமாக வழக்கு பதிவு செய்து புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது / பணிக்கப்படுதல் ..... பதவி ..... நிலை பணியாளரின் புலனாய்வுக்கு எடுத்துக்கொள்ள பணிக்கப்பட்டது / மறுக்கப்பட்டு எல்லையைக் கருதி புலனாய்வுக்கு ..... காவல் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது.

FIR read over to the Complainant / Informant, admitted to be correctly recorded and a copy given to the Complainant / Informant free of cost.

முதல. குற்றமுறையீட்டாளருக்கு / தகவல் தந்தவருக்கு படித்துக்காட்டி, அது சரியாக எழுதப்பட்டு இருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் படி நகல் ஒன்று இலவசமாக கொடுக்கப்பட்டது.

↑. 20. 27/02/24

14. Signature / Thumb Impression of the Complainant / Informant  
குற்றமுறையீட்டாளர் / தகவல் கொடுப்பவரின் ஒப்பம் /  
பெருவிரல் இரேகைப் பதிவு  
(B.S. Venugopal)

S. Mala 27/2/2024  
Signature of the Officer in-charge, Police Station  
காவல் நிலைய பொறுப்பு அலுவலரின் ஒப்பம்

15. Date & Time of despatch to the court:

நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட நாளும், நேரமும்

Name: பெயர் S. Mala,  
Rank: நிலை .....No. எண் .....

27.02.2024

Inspector of police,  
Thiruvallur.



(Contents of the F.I.R. in Thiruvallur V & AC, Cr.No.03/AC/2024/TVL, U/s. 7 of the Prevention of Corruption Act, 1988 (as amended in 2018) continues . . .)

பணிந்து அனுப்பப்படுகிறது. திரு.B.S.வேணுகோபால், வயது-39, த.பெ. சீனிவாசலு. கிறிக்கு தெரு, வேலமங்கண்டிகா கிராமம், ஊத்துக்கோட்டை தாலுக்கா, திருவள்ளூர் மாவட்டம் என்பவர் திருவள்ளூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்திற்கு இன்று 27.02.2024-ம் தேதி காலை சுமார் 10.00 மணிக்கு ஆஜராக வாய் மொழியாக கொடுத்த புகார் வாக்குமூலம். நான் மேற்படி முகவரியில் என்குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நான் M.A., படித்துள்ளேன். எனது தாய்மொழி தெலுங்கு, எனக்கு தமிழ் நன்றாக பேச தெரியும். ஆனால் எனக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது. நான் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வருகிறேன். மேற்படி முகவரியில் எங்களுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காக முடிவு செய்தோம். எனது அப்பா சீனிவாசலு அவர்கள் பெயரில் கடந்த ஆகஸ்ட்-2023-ல் புதிதாக தற்காலிக கட்டுமான மின்னிணைப்பு பெற்று வீட்டினை கட்டினோம். தற்போது வீடு கட்டி முடித்துவிட்டோம். இந்நிலையில் கட்டுமான மின்னிணைப்பினை, வீட்டு உபயோக மின்னிணைப்பாக மாற்றி கொடுப்பதற்காக, எனது அப்பா ஊத்துக்கோட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் ஒரு மாதத்திற்கு முன் மனு கொடுத்திருந்தார். இது தொடர்பாக கடந்த வாரம் மின் பொறியாளரும், மின் கணக்கீட்டாளர் திரு.ராமமூர்த்தி அவர்களும் எனது வீட்டிற்கு வந்து கள ஆய்வு செய்துவிட்டு சென்றார்கள். ஆனால், இதுவரை டேரிப் மாற்றம் செய்யப்படாமல் இருந்ததால், எனது அப்பா என்னிடம் மின்சார அலுவலகத்திற்கு சென்று டேரிப் மாற்றம் செய்வது குறித்து விசாரித்து வருமாறு என்னிடம் கூறினார். நான் நேற்று (26.02.2024) பகல் சுமார் 12.00 மணியளவில் ஊத்துக்கோட்டை மின்சார வாரிய அலுவலகத்திற்கு சென்று, மின் கணக்கீட்டாளர் திரு.ராமமூர்த்தி அவர்களை சந்தித்து, தற்காலிக கட்டுமான மின்னிணைப்பை வீட்டு உபயோக மின்னிணைப்பாக மாற்றி தருமாறு அவரிடம் கேட்டேன். அப்போது அவர், எனக்கு ரூ.4,500/- கொடுத்தால் உடனடியாக டேரிப்பை மாற்றி தருவதாகவும், பணத்தை எடுத்துக்கொண்டு உங்கள் அப்பாவை நாளை அலுவலகம் வந்து என்னிடம் நான் கேட்ட பணத்தை கொடுக்க சொல்லுங்கள் என்று சொன்னார். எனது அப்பாவிடமிருந்து உடல்நிலை சரியில்லை என்றும், நானே வருகிறேன் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். வீட்டிற்கு வந்து எனது அப்பாவிடம் மின் கணக்கீட்டாளர் அவர்களை சந்தித்தது குறித்தும், டேரிப் மாற்றிக்கொடுப்பதற்காக அவர் ரூ.4,500/- லஞ்சமாக பணம் கேட்கிறார் என கூறினேன்.

(FIR contents, continues to next page.....)


(Contents of the F.I.R. In Thiruvallur V & AC, Cr.No.03/AC/2024/TVL, U/s. 7 of the Prevention of Corruption Act, 1988 (as amended In 2018) continues . . .)

எனக்கும், எனது அப்பாவிக்கும் ஸஞ்சமாக பணம் கொடுத்து, மேலும் மாற்றுவதற்கு விருப்பம் இல்லை. எனது அப்பா இதுபற்றி ஸஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்தார். எனவே இன்று 27.02.2024ஆம் தேதி காலை 10.00 மணிக்கு மின் கணக்கீட்டாளர் திரு.ராமமூர்த்தி அவர்கள் மேல ஸஞ்சபணம் ரூ.4,500/-ஐ எடுத்துக்கொண்டு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஸஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் வந்து வாய்மொழியாக மின் கணக்கீட்டாளர் திரு.ராமமூர்த்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று புகார் செய்தேன். தங்களுடைய சட்டப்படியான நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு தமிழ் எழுத தெரியாது என்பதால், நான் எனது புகாரை வாய்மொழியாக சொல்ல சொல்ல காவல் ஆய்வாளர் ஆகிய தாங்கள் கம்பியூட்டரில் ஒரு புகார் வாக்முழுலமாக வைச் செய்து பிரின்ட் எடுத்து, எனக்கு படித்து காண்பித்தீர்கள். நான் சொன்னபடி சரியாக இருந்தது. அதனால் புகார் வாக்முழுலத்தில் எனது கையொப்பம் செய்து, எனது இடது கைவிரல் ரேகை வைத்தேன். SdXXX Tr.B.S.Venugopal 27.02.2024. The original complaint and FIR are sent to the court of Hon'ble Chief Judicial Magistrate cum Special Judge, Thiruvallur and the other copies to the concern officers of DVAC on 27.02.2024.

Sir, The oral statement of the complainant was recorded by me. SdXXX(S.Mala), Inspector of Police, V&AC, Thiruvallur. 27.02.2024

**Honoured Sir,**

The oral statement of the complainant was recorded by me at about 10.00 hrs and 10.30 hrs and after getting proper permission from DVAC on this complaint enquiry is conducted in a discreet manner. Based on the outcome of the enquiry, the antecedents of the accused, the reputation of the accused and genuineness of the complainant are verified. Since, there is prima-facie made out to register a FIR on said complaint. Hence, I registered a case in Thiruvallur V&AC, Cr.No.3/AC/2024/TVL u/s. 7 of The Prevention of Corruption Act-1988 (as amended in 2018) on 27.02.2024 at about 12.00 hrs and took-up action.

  
(S.MALA)  
Inspector of Police, 27/2/2024  
Vigilance and Anti-Corruption,  
Thiruvallur.